



அமரர் சுப. அருணாசலம் நினைவு சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டி

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவை வரும் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி சிறப்பாக நடத்தவிருக்கிறது. அதனை ஒட்டி சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக முன்னாள் தலைவர் அமரர் சுப. அருணாசலம் நினைவாக அவரது குடும்பத்தினரின் நிதியாதரவுடன் "சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டி" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தப் போட்டிக்கான விதிகள் பின்வருமாறு:

1. பதினாறு(16) வயதிற்கு மேற்பட்ட யாரும் இப்போட்டியில் கலந்து கொண்டு பாடல் எழுதி அனுப்பலாம்.
2. கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்றவாறு பாடல் எழுத வேண்டும்.
3. சூழல் இதுதான்: கொரோனா காலத்தில் பல்வேறு விதமான இடர்ப்பாடுகளைச் சந்தித்து வருகிறோம். அவற்றை வென்று நம்பிக்கை, ஊக்கம், தன்முனைப்பு ஆகியவற்றைத் தூண்டும் பாடல் வரிகளை எழுத வேண்டும்.
4. பாடல் சிங்கப்பூர்ச் சூழலில் அமைந்திருக்க வேண்டும்.
5. பாடல் அமைப்பு பின்வருமாறு இருக்க வேண்டும்:

பல்லவி – நான்கு வரிகள்.

சரணம் – நான்கு சரணங்கள் – ஒவ்வொன்றும் நான்கு வரிகள்.

மொத்தம் 20 வரிகள். இதற்குக்கு குறைவாகவோ, கூடுதலாகவோ இருக்கும் பாடல்கள் நிராகரிக்கப்படும்.

6. பாடல் ஒருவர் பாடுவதாக இருக்க வேண்டும்.
7. ஒருவர் அதிகபட்சமாக மூன்று பாடல்கள் வரை அனுப்பலாம். பாடல்களை <https://singaporetamilwriters.com/suba> (click the link) எனும் கூகுள் படிவத்தின் மூலம் அனுப்ப வேண்டும். அந்தப் படிவத்திலேயே பெயர், முகவரி, தொடர்பு எண்கள் போன்றவற்றை நிரப்ப வேண்டும்.

8. கூகுள் படிவத்திலுள்ள அனைத்துப் பகுதிகளையும் கட்டாயம் நிரப்ப வேண்டும்
9. சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்களும் நிரந்தரவாசிகளும் மட்டுமே போட்டியில் பங்கேற்கலாம். தேவைப்பட்டால் சான்று காட்ட வேண்டும்.
10. எழுத்தாளர் கழகச் செயற்குழு உறுப்பினர்கள் 11 பேரும் போட்டியில் பங்கேற்க முடியாது. மற்ற உறுப்பினர்கள் பங்கேற்கலாம்.
11. பாடல்களைக் கூடியவரை கணினியில் அச்சிட்டு கூகுள் படிவத்தில் இணைக்க வேண்டும்.
12. போட்டி குறித்த நடுவர்களின் முடிவே இறுதியானது.
13. பாடல்களை **31.10.2021ஆம் நாளுக்குள்** வந்து கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். மேல் விவரங்களுக்கு திரு. நா. ஆண்டியப்பன் - 97849105; திரு. சு. முத்துமாணிக்கம் - 96753215; திருவாட்டி கிருத்திகா - kiruthikavirku@gmail.com, திரு. கோ. இளங்கோவன் - 91216494; திருவாட்டி மலையரசி - 97826039 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது www.singaporetamilwriters.com இணையத் தளத்தை நாடலாம்.
14. நடுவர்களால் தெரிவு செய்யப்படும் மூன்று பாடல்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் : முதல் பரிசு \$300.00; இரண்டாம் பரிசு \$250.00; மூன்றாம் பரிசு \$150.00.
15. முதல் பரிசு பெறும் பாடல் இசையமைக்கப்பட்டு கண்ணதாசன் விழாவில் ஒலிபரப்பப்படும்.

திரு. சுப. அருணாசலம் 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியவர். அவரது கணீர்க் குரலைக் கேட்டவர்கள் எளிதில் அதை மறந்திருக்க முடியாது. அவரது நினைவாக நடத்தப்படும் இந்தப் போட்டி ஆண்டுதோறும் கண்ணதாசன் விழாவை ஒட்டி நடத்தப்படும்.

உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விடுங்கள்! பரிசுக்காக இல்லாவிட்டாலும் திரு. சுப. அருணாசலத்திற்காக இந்தப் போட்டியில் பங்கேற்று அதனை வெற்றிபெறச் செய்யுங்கள்!